

SEPTEMBER 2018 - SINGAPORE

2018 September Singapore Tamil Calendar. + Sign indicates next calendar date.

SUN ஞாயிறு	30 புரட்டாசி; பஞ்சமி 09:33; ரோகிணி 04:12+; ராகு 17:24- 18:54	2 ஆவணி; சப்தமி 23:17; கிருத்திகை 23:19; ராகு 17:34-19:04	9 ஆவணி; அமாவாசை 02:01+; மகம் 10:31; ராகு 17:32-19:02	16 புரட்டாசி; சப்தமி 18:24; கேட்டை முழு இரவு; ராகு 17:29- 18:59	23 புரட்டாசி; திரயோதசி 08:13; சதயம் 00:20+; ராகு 17:26- 18:56
MON திங்கள்		3 ஆவணி; அஷ்டமி 21:49; ரோகிணி 22:35; ராகு 08:33-10:03	10 புரட்டாசி; பிரதமை 23:05; பூரம் 08:11 உத்திரம் 06:09+; ராகு 08:31-10:01	17 புரட்டாசி; அஷ்டமி 20:14; கேட்டை 07:25; ராகு 08:29-09:59	24 புரட்டாசி; சதுர்த்தசி 09:47; பூரட்டாதி 02:11+; ராகு 08:26- 09:56
TUE செவ்வாய்		4 ஆவணி; நவமி 19:53; மிருகசிர்ஷம் 21:23; ராகு 16:03-17:34	11 புரட்டாசி; துவிதியை 20:34; ஹஸ்தம் 04:35+; ராகு 16:01- 17:31	18 புரட்டாசி; நவமி 22:34; மூலம் 10:05; ராகு 15:58-17:28	25 புரட்டாசி; பௌர்ணமி 10:52; உத்திரட்டாதி 03:32+; ராகு 15:56- 17:26
WED புதன்		5 ஆவணி; தசமி 17:30; திருவாதிரை 19:45; ராகு 13:03-14:33	12 புரட்டாசி; திருதியை 18:37; சித்திரை 03:38+; ராகு 13:00- 14:30	19 புரட்டாசி; தசமி 01:09+; பூராடம் 13:06; ராகு 12:58-14:28	26 புரட்டாசி; பிரதமை 11:26; ரேவதி 04:25+; ராகு 12:55- 14:25
THU வியாழன்		6 ஆவணி; ஏகாதசி 14:45; புனர்பூசம் 17:44; ராகு 14:33-16:03	13 புரட்டாசி; சதுர்த்தி 17:21; சுவாதி 03:24+; ராகு 14:30- 16:00	20 புரட்டாசி; ஏகாதசி 03:46+; உத்திராடம் 16:14; ராகு 14:28-15:58	27 புரட்டாசி; துவிதியை 11:32; அசுவினி 04:53+; ராகு 14:25- 15:55
FRI வெள்ளி		7 ஆவணி; துவாதசி 11:42; பூசம் 15:27; ராகு 11:32-13:02	14 புரட்டாசி; பஞ்சமி 16:53; விசாகம் 03:58+; ராகு 11:30- 13:00	21 புரட்டாசி; துவாதசி 06:10+; திருவோணம் 19:16; ராகு 11:27-12:57	28 புரட்டாசி; திருதியை 11:14; பரணி 04:59+; ராகு 11:25- 12:55
SAT சனி	1 ஆவணி; சஷ்டி 00:14+; பரணி 23:33; ராகு 10:04-11:34	8 ஆவணி; திரயோதசி 08:28 சதுர்த்தசி 05:12+; ஆயிலயம் 13:00; ராகு 10:02-11:32	15 புரட்டாசி; சஷ்டி 17:15; அனுஷம் 05:20+; ராகு 09:59- 11:29	22 புரட்டாசி; திரயோதசி முழு இரவு; அவிட்டம் 22:01; ராகு 09:57-11:27	29 புரட்டாசி; சதுர்த்தி 10:33; கிருத்திகை 04:44+; ராகு 09:55- 11:25